



தமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்

Tamil Study Centre, Homebush Inc.

Postal Address: P O Box 4019, Homebush NSW 2140

www.tsch.org.au

info@tsch.org.au

அரையாண்டுப் பரீட்சை 2022

ஆண்டு: 7

திகதி: 18.6.2022

நேரம்: 2 1/2 மணித்தியாலங்கள்

ஆசிரியர்: திருமதி மங்கையற்கரசி விஜயகுமார்

மாணவர் பெயர்: _____

வினாக்கள்	வினா புள்ளி	பெற்ற புள்ளி
வினா 1	15	
வினா 2	15	
வினா 3	20	
வினா 4	10	
வினா 5	20	
வினா 6	20	
மொத்தப் புள்ளிகள்	100	

– BLANK PAGE –

வினா இல	1	புள்ளிகள்	15	பக்கம்	3
---------	---	-----------	----	--------	---

கொடுக்கப்பட்ட பந்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க.

ஒவ்வொருவரும் தமது வாழ்வில் எல்லா நலன்களையும் பெற முயற்சி செய்தல் வேண்டும். முயற்சி இல்லா மனிதன் செத்த பிணத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவான். முயன்றால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை. முயற்சியைப் பற்றி வள்ளுவர்,

**முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்**

என்றார். வாழ்வு என்பதே போராட்டம். அதில் வெற்றி பெற முயலவேண்டும். முயற்சி உடையார் தனது துன்பத்தைப் போக்கிக் கொள்வதுடன் தனது உற்றார், உறவினரின் துன்பத்தையும் சேர்த்துப் போக்கக் கூடியவர்கள். முயற்சி இல்லாவிட்டால் வறுமையுடன், தன் வாழ்வு என்னும் போராட்டத்தில் தோல்வியுற்று இழிவையும், பழியையும் தேடிக் கொள்ள வேண்டி வரும். சிலர் அதிர்ஷ்டம் இருந்தால் போதும் என்பர். அதிர்ஷ்டம் என்பது கண்ணுக்குப் புலப்படாது. முயற்சியும், பயிற்சியும் பெற்ற மனிதருக்கே அதிர்ஷ்டம் வந்து சேரும்.

1 முயற்சி உடையவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

2 முயற்சி இல்லாதவன் எதற்கு ஒப்பாக கருதப்படுகிறான்?

3 முயற்சி இல்லாதவர் பெறும் துன்பம் யாது?

4 அதிர்ஷ்டம் என்பது என்ன? எந்தமனிதருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்?

5 முயற்சி பற்றிய குறள் யாது?

வினா இல	2	புள்ளிகள்	15	பக்கம்	4
---------	---	-----------	----	--------	---

பின்வரும் தனிவாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக எழுதுக.

இகபரன் விடுமுறையில் பூர்வீகத்திற்குச் சென்றான்.
அங்கு தனது உறவினர்களை சந்தித்தான்.

அபோறிஜினல் மக்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றனர்.
அவர்கள் பூர்வீக குடிமக்கள் ஆவர்.

எமது பாடசாலை மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகும்
பாடசாலை பி.ப. 1.00 மணிக்கு முடிவடையும்.

இன்று ஊடகங்களின் செல்வாக்கு அதிகரிக்கின்றது.
அவை மக்களின் மனப்போக்கை பாதிக்கின்றன.

மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கு பற்றினார்கள்.
அவர்கள் வெற்றிகளைப் பெற்றார்கள்.

வினா இல	3	புள்ளிகள்	20	பக்கம்	5
---------	---	-----------	----	--------	---

பின்வரும் சொற்களை வைத்து ஐந்து(5) சொற்களுக்குக் குறையாது வாக்கியங்கள் எழுதுக.

1 விடுமுறை

2 நண்பர்கள்

3 பூர்வீகம்

4 குடும்பம்

5 புலம்பெயர்ந்த

6 ஊடகங்கள்

7 அபோறிஜினல் மக்கள்

8 உணவு

9 மொழி

10 பாடசாலை

வினா இல	4	புள்ளிகள்	10	பக்கம்	6
---------	---	-----------	----	--------	---

பின்வரும் சொற்களில் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1 தொல்லநுட்ப வளர்ச்சி

2 சந்ததியிணர்

3 பாறம்பரியம்

4 தமிழ் உடகங்கள்

5 தொலைக்காச்சி

வினா இல	5	புள்ளிகள்	20	பக்கம்	7
---------	---	-----------	----	--------	---

பின்வரும் சொற்களைப் பயன்படுத்திக் கீறிட்ட இடங்களை நிரப்புக.

உடற்பயிற்சி, நோயற்ற, ஆற்றலும், உளைச்சலுக்கு, கழிவை, வலிமை, நலமாக, விளையாட்டுப், இரத்த, எதிர்ப்புச் சக்தி

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா”

என்று அன்றே உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பாடினார் பாரதி. அவ்வகையில் நாம் _____ வாழத் தினமும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியினைச் செய்வதால் நாம் பல நன்மைகளைப் பெறலாம். உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் _____ ஓட்டம் சீராகும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். அதுமட்டுமன்றி நமது சிந்தனை _____ பெருகும். மேலும் நாம் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

உடற்பயிற்சி நமது உடல் உறுப்புக்கள் _____ பெற உதவும். நமது தசைகள் உறுதியாகும். உடற் தளர்ச்சி ஏற்படாது. இதனால், நாம் பல _____ போட்டிகளில் கலந்து சிறப்பாக விளையாடலாம். வியர்வை நம் உடலில் உள்ள _____ அகற்றும். உடற்பயிற்சி செய்தால் உடலில் வியர்வை வெளியேறும். இதனால் நம் சருமம் அழகு பெறும். நம் உடல் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக இயங்கும். உடல் பருமன் தற்போது பரவலாகக் காணப்படுகிறது. இதனால் பலர், மன _____ ஆளாகின்றனர். உடல் பருமனைக் குறைக்க _____ செய்வதே சிறந்த வழியாகும். உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டுடல் பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ்வர். _____ வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. அவ்வகையில் நோயின்றி வாழ உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் நோய் _____ அதிகரிக்கும். சளி, காய்ச்சல் நம்மை நெருங்காது. நாம் நோய் நொடியின்றி வாழலாம். எனவே உடற்பயிற்சி செய்வோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

வினா இல	6	புள்ளிகள்	20	பக்கம்	7
---------	---	-----------	----	--------	---

பின்வனவற்றில் ஒன்றைத் தெரிவுசெய்து 125 சொற்களில் ஒரு கட்டுரை எழுதுக.

1 “விடுமுறைக்கு உங்கள் பூர்வீக பிரதேசத்திற்குச் சென்று வந்த பயண அனுபவம்” பற்றி விபரித்துக் கட்டுரை எழுதுக.

2 “தமிழர்கள் விரும்பி உண்ணும் உணவுகள்” (இவ் உணவு செய்வதற்கு தேவையான பொருள்கள். அது தயாரிக்கும் செய்முறை போன்றவற்றை) உள்ளடக்கியதாக உமது கட்டுரை அமைய வேண்டும்.

